

மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த நாள் மற்றும் வெள்ளி விழா :11-12-2020

கற்பகம் உயர் கல்வி கலைக்கழகத் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையின் பாரதியார் அரக்கட்டளையின் சார்பாக, மகாகவி பாரதியாரின் 138 வது பிறந்த நாள் மற்றும் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று “பாரதியும் பெண்ணும்” என்ற தலைப்பில் இணையவழிச் சொற்பொழிவானது நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரதியும் - பெண்ணும் என்ற தலைப்பில் கேரளப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் த. விஜயலட்சுமி சிறப்புரையாற்றினார்.



பன்னாட்டுக் கருத்தரங்கம்

நாட்டுப்புறவியல் - கோட்பாட்டுப் பார்வைகள்: 24.11.2020 – 30.11.2020
(INTERNATIONAL SEMINAR ON ONLINE MODE)

கற்பகம் உயர் கல்வி கலைக்கழகத் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையும், சர்வதேச தமிழ் ஆய்விதழும் இணைந்து நடத்தியநாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் என்ற தலைப்பிலான 7 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் 24.11.2020 அன்று முதல் 30.11.2020 அன்று வரை அனைவரின் ஒத்துழைப்போடும் இனிதே நடைபெற்றது.

படைப்பிலக்கியப் பயிலரங்கம் : 09.11.2020 - 11.11.2020

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை, தமிழ்மன்றம் சார்பாக மாணவர்களின் படைப்பார்வத்தை ஊக்குவிக்கவும், படைப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கிலும் மூன்றுநாட்கள் படைப்பிலக்கியப் பயிலரங்கை ஒருங்கிணைத்து இணையவழியில் நடத்தியது. இப்பயிலரங்கில் சிறுகதை, கவிதை, நாடகம் முதலிய படைப்பாக்கங்களை எப்படிப் படைப்பது, அதற்கான உத்திகள், முறைமைகள் என்னென்ன என்பதைப் பற்றி அந்தந்தப் படைப்பிலக்கியங்களில் புகழ்பெற்ற படைப்பாளர்களைக் கொண்டு மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிலரங்கில் எண்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்.



கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கலை, அறிவியல் மற்றும் மாதுவியல் மூலம்
தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை
தமிழ் மன்றம்
மாணவர்களுக்கான படைப்பிலக்கியப் பயிற்சிக்களம்
கவிதை - சிறுகதை - நாடகப் படைப்பாக்கப் பயிலரங்கம்
(09.11.2020 - 11.11.2020)
நேரம் - காலை : 10.00 மணி முதல் 11.30 மணிவரை
(Online mode - ZOOM)

பேச்சாளர்கள்	நாள்	தலைப்பு
 எழுத்தாளர் சந்திரா மனோகரன் ஈராடு.	09.11.2020 திங்கள்	சிறுகதை படைப்பாக்க உத்திகள்
 கவிஞர் சென்னிமலை தண்டபாணி ஈராடு.	10.11.2020 செவ்வாய்	கவிதை படைப்பாக்க உத்திகள்
 முனைவர் சுரமேஷ் இலட்சுமிமொகிஷிப் தமிழ்மன்றம் மற்றும் மாதுவியல் பக்கம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், தலைகூடம், திருவாரூர் - 610 002	11.11.2020 புதன்	நாடகப் படைப்பாக்க முறைமைகள்

ஒருங்கிணைப்பாளர்
முனைவர் டி. சுரேஷ்
கலைப்போராளியர்
தமிழ் மற்றும் இந்திய மொழிகள்துறை
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோயம்புத்தூர்-21,
ஆலைப்பேட்டை - 610 011

பாரதிவிழா

தேசிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் : 11.10.2020 - 20.10.2020

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்மன்றம் சார்பில், பாரதியை நினைவுகூறும் வகையில் 25 -ஆம் ஆண்டு, அனைத்து கல்லூரி மாணவர்களுக்குமான தேசிய அளவிலான பாரதிவிழா கலை இலக்கியப் போட்டியானது, 11.10.2020 முதல் 20.10.2020 வரை இணையவழியில் நடைபெற்றது. இப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று, விட்டுவிடுதலையாகி, சிகரம் தொட அகரம்படி, கனவு மெய்ப்பட, அலைபேசியா நம்மை அடிமைப்படுத்துவது, எதிர்பாராததை எதிர்பார்த்து எனும் தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள், ஓவியங்கள் போன்ற தங்களது தனித்துவமான படைப்பாக்கங்கள் மூலம் போட்டிகளில் கலந்து கொண்டனர்.



கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

தமிழ்த்துறை – தமிழ்மன்றம்
நடத்தும்



25 ஆம் ஆண்டு பாரதி விழா
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான
தேசிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்

11.09.2020 – 20.09.2020

**பன்னாட்டு அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம்
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமூகமாற்றங்களும் பின்னணிகளும்
:27.09.2020 – 07.10.2020 (Online Faculty Development Programme)**

கற்பகம் உயர் கல்வி கலைக்கழகத் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையும், தெங்கு அம்புவான் அப்சன் ஆசிரியர் கல்வியியல் கழகத்தின் மொழிப்புலமும், சர்வதேச தமிழ் ஆய்விதழும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமூகமாற்றங்களும் பின்னணிகளும் என்ற தலைப்பிலான 11 நாள் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் 27.09.2020 அன்று முதல் 07.10.2020 அன்று வரை அனைவரின் ஒத்துழைப்போடும் இனிதே நடைபெற்றது.



கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கலை, அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை
கோயம்புத்தூர்.



தென்கு அம்புவான் அப்சன் ஆசிரியர் கல்வியியல்கழகம், மொழிப்புலம், மலேசியா
சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (UGC - Care Listed journal)

இணைந்து நடத்தும்



ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்

27.09.2020 - 07.10.2020

தமிழ் இலக்கியங்கள் காட்டும் சமூகமாற்றங்களும் பின்னணிகளும்

சிறப்புபேச்சாளர்



முனைவர் பார்வதி நல்லியண்ணன்
முதுநிலை தமிழ் ஆசிரியர்,
மலேசியா.

தேதி

செப்டம்பர்
30
2020
மாலை : 5.00 - 6.30

தலைப்பு

அயலக
இலக்கியங்கள்



பன்னாட்டு அளவிலான இணையவழிக் கருத்தரங்கம்

பத்துப்பாட்டுப் பனுவல் - மீள் வாசிப்பு : 23.10.2020 – 02.11.2020

(International Seminar On Online Mode)

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையும், சர்வதேச தமிழ் ஆய்விதழும் இணைந்து நடத்திய பத்துப்பாட்டுப் பனுவல் - மீள் வாசிப்பு என்ற தலைப்பிலான 11 நாள் பன்னாட்டு இணையவழிக் கருத்தரங்கம் 23.10.2020 அன்று முதல் 02.11.2020 அன்று வரை



KARPAGAM
ACADEMY OF HIGHER EDUCATION
(Deemed to be University)
(Established Under Section 3 of UGC Act, 1956)

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை

மற்றும்

சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்

(UGC - CARE LISTED JOURNAL) [E-ISSN 2582-1113]

இணைந்து நடத்தும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்
(INTERNATIONAL SEMINAR ON ONLINE MODE)

**பத்தும்பாட்டுப் பனுவல் -
மீள் வாசிப்பு**

அக்டோபர்
23
முதல்
நவம்பர்
02
வரை
2020

தமிழ்

தொடக்க விழா நிகழ்நிரல்

நேரம் : மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை

- வரவேற்புரை:** முனைவர் இரா. மதன் குமார் பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்.
- தலைமையுரை:** முனைவர் சேது. சுடலைமுத்து அவர்கள் துணைவேந்தர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.
- வாழ்த்துரை:** முனைவர் மு. பழனிச்சாமி அவர்கள் பதிவாளர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.
- முனைவர் ந. வே. பாலாஜி அவர்கள் முன்னமையர், கலை, அறிவியல் மற்றும் மாண்புமிகு புலம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.
- முனைவர் ப. தமிழரசி அவர்கள் பேராசிரியர், தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை, முன்னமையர், மாணவர் நலன், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.
- சிறப்புரை:** சித்தாந்தச்செம்மல் பேரா. ம. வே. பசுபதி அவர்கள் மேனாள் முதல்வர் ஸ்ரீலக்ஷ் காளிவாசி சுவாமிநாதசுவாமிகள் செந்தமிழ்க் கல்வூரி, திருப்பனந்தூர், கும்பகோணம்.
- நன்றியுரை:** முனைவர் ஆறுச்சாமி. செ உதவிப்பேராசிரியர், தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.

பேச்சாளர்



சித்தாந்தச்செம்மல் பேரா. ம. வே. பசுபதி மேனாள் முதல்வர் ஸ்ரீலக்ஷ் காளிவாசி சுவாமிநாதசுவாமிகள் செந்தமிழ்க் கல்வூரி, திருப்பனந்தூர், கும்பகோணம்.

நாள்

அக்டோபர்
23
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

திருமுருகாற்றுப்படை

பேச்சாளர்



முனைவர் மு. வெ. பிரகாஷ் ஆய்வாளர் பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு திறவுணம், புதுச்சேரி.

நாள்

அக்டோபர்
31
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

முடத்தாமக்கண்ணியின் பொருநராற்றுப்படை - மீள்வாசிப்பு



சொற்சிலம்பர் முனைவர் மா. சிதம்பரம் இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா அரசு கலைக்கழகம், காரைக்குடி.

நாள்

அக்டோபர்
24
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

வழிவழிச் சிறக்க நல்லாழியையே!



முனைவர் கு. பத்மநாபன் உதவிப்பேராசிரியர் தயிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை திராவிடப் பல்கலைக்கழகம், சீனிவாசலாபம், குப்பம்.

நாள்

நவம்பர்
01
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

அழகியல் நோக்கில் முல்லைப்பாட்டு



திரு ச. சந்திரகுமார் பேராசிரியர், துணைவேந்தர், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

நாள்

அக்டோபர்
25
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

பட்டினப்பாலை: இனக்குழுமமும் பட்டினமும்



முனைவர் அ. இராமசாமி முதற்பேராசிரியர், தமிழியல்துறை, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் திருநெல்வேலி.

நாள்

நவம்பர்
02
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

பத்துப்பாட்டு - மீள்வாசிப்பு



முனைவர் ச. பொ. சீனிவாசன் துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், கல்வூரி, திருவனந்தபுரம்

நாள்

அக்டோபர்
26
2020
மதியம் 3.30 மணி முதல் 5.00 மணி வரை

தலைப்பு

மறுவாசிப்பில் குறிஞ்சிப்பாட்டு


பயிலரங்க நெறியாளர்கள்

முனைவர் ப. தமிழரசி பேராசிரியர், தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறை, முன்னமையர், மாணவர் நலன், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்.

POOMPOZHIL FIVE DAYS SEMINAR – 2020

The Department of Tamil and Indian Languages has successfully completed a five days seminar on the title “Poompozhil” from 08-09-2020 to 12-09-2020. Every year, Tamil Department organises this seminar to hone the different life skills for the students. This year students attended the seminar and they were able to contemplate on human values in the present scenario.

The first day of the Pompozil was started with the Welcome Address by Dr.R.Madhan Kumar, Head, Department of Tamil. The invited expert for the day was Mr.C.R. Elangovan, Writer-Historical Researcher, Historian, Coimbatore. He inaugurated the Tamil Mandram and delivered the lecture on “Puthiyathor Ulagu Seivom – Let us Make a New World”. He highlighted in his keynote address, ‘Mind is the inner world’. The people should observe the world around them, with the intellectual eyes of their mind and insist the people should make their mind strong with Quality Thoughts and Human values. He also said that everyone should have a conscious mind because it is essential for everyone to fulfill their duty as a citizen of a nation. Studenthood is the best period in everyone’s life and they can acquire many life skills in this period so that their life will become a meaningful one. He said that students should think of the classroom as a workshop and with the guidance of teachers they can enhance themselves to face the future with confidence.



இணையவழிக் கருத்தரங்கம் : 04-07-2020

கற்பகம் உயர்கல்வி கலைக்கழக, தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையின் சார்பாக, இணையவழிக் கருத்தரங்கம் 04.07.2020 சனிக்கிழமைமயன்று மாலை 5.00 மணியிலிருந்து 6.30 மணிவரை ZOOM செயலி வழியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. புதுவை மத்தியப் பல்கலைக்கழக சுப்பிரமணியபாரதியார் தமிழியற்பல இணைப்பேராசிரியர் முனைவர் பா.இரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு “அதிகாரத்திற்கு எதிராக ஒலித்த தமிழ்க்குரல்” எனும் தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் கட்டுரைகளை முன்வைத்துச் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்பெற்றது.

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோயம்புத்தூர்,
தமிழ் மற்றும் இந்தியமொழிகள் துறை
இணையவழிக் கருத்தரங்கம்

தலைப்பு
அதிகாரத்திற்கு எதிராக ஒலித்த தமிழ்க் குரல்
(பிரபஞ்சன் கட்டுரைகள்)

உரை நிகழ்த்துபவர்
முனைவர் **பா. இரவிக்குமார்**
இணைப்பேராசிரியர்
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்பலம்,
புதுவை மத்திய பல்கலைக்கழகம், புதுச்சேரி.

ஜூலை 4 2020
மாலை மணி 5.00 - 6.00

நிகழ்வு ஒருங்கிணைப்பு
முனைவர் ர. சரேஷ் | முனைவர் இரா. வீரபத்திரன்

தேசிய அளவிலான தமிழிலக்கியத் திறனறிதல் தேர்வு :29.05.2020 – 31.05.2020

கற்பகம் உயர்கல்வி கலைக்கழக, தமிழ் மற்றும் இந்திய மொழிகள் துறையின் சார்பாக, தேசிய அளவிலான தமிழிலக்கியத் திறனறித்தேர்வு 29.05.2020 முதல் 31.05.2020 வரை இணையம் வழியாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. திறனறித்தேர்வில் பங்கேற்பாளர்கள் தங்களது தமிழிலக்கியத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, கொள்குறி முறையில் வினாக்கள் அமைக்கப்பட்டு இணையவழித்தேர்வு முறையாக நடத்தப்பட்டது. இத்தேர்வில் ஆய்வுமாணவர்கள், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மின் சான்றிதழ் வழங்கப்பெற்றது.



International Mother Language Day: 21st February 2020

The Department of Tamil, Karpagam Academy of Higher Education celebrated International Mother Language Day on 18.02.2020. Dr. R. Madhan Kumar, Head Department of Tamil, welcomed the Chief guest and mentioned about the importance of International Mother Language Day celebration. Dr.N.V. Balaji, Dean (FASH), motivated the students to know the uniqueness of mother language and they have to do research to know the place of origin of it. Dr. P. Thamilarasi, Dean of Students' Affairs stressed the importance of mother language and identity.

Special Address by Dr.P.Thamilarasi, Dean of Students' Affairs, KAHE.




மூலிகைக் கண்காட்சி : 28-01-2020

வணக்கம். கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத்தின் தமிழ்மன்றம் சார்பில், 28-01-2020, செவ்வாய் அன்று திருமந்திரம் அரங்கில் தமிழரின் மரபுசார் மூலிகைகளின் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் துணைவேந்தர் **டாக்டர் சேது**. சுடலைமுத்து அவர்கள் தலைமையில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. சொற்பொழிவின் தொடக்கமாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.தமிழரசி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பரம்பரை சித்தமருத்துவர் கே.ஆர். வெங்கடேசன் அவர்களும், சித்தமருத்துவர் ஜி.விஜயலட்சுமி அவர்களும் சித்தமருத்துவ முறைகளையும் மூலிகைகளின் பயன்களையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூலிகைகளின் மருத்துவப் பயன்பாடுகள் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.

சித்தமருத்துவர் கே.ஆர். வெங்கடேசன்



மாணவர்கள் சேகரித்த மூலிகைகளின் விளக்கப்படக் கண்காட்சி



திருவள்ளூர் அறக்கட்டளை சொற்பொழிவு : 10-01-2020

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்மன்றம் சார்பில், உலகப் பெரும்புலவன் வள்ளுவனின் சிந்தனைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாக **திருவள்ளூர் அறக்கட்டளை சொற்பொழிவு, 10-01-2020**, வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்புச் சொற்பொழிவாளராக, **அன்பு சி.சு மணியன்** அவர்கள் உடுமலைப்பேட்டை, கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.



சிலப்பதிகாரச் சிறப்புச் சொற்பொழிவு - 23.09.2019

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் சிலப்பதிகாரம் - சிறப்புச் சொற்பொழிவு செப்டம்பர் திங்கள், 23-09-2019 காலை 10.30 மணியளவில், உயர்கல்வி கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக, முதலாண்டு மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. தமிழரசி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவ்வரையில், மாணவர்கள் நமது தொன்மையினையும் பாரம்பரியத்தையும் அரியவேண்டியது மிக மிக அவசியம். சிலப்பதிகாரம் தமிழரின் தொன்மையான நாகரிகத்தையும், அறம்சார் வாழ்வியலையும் கூறும் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது என்று கூறிச் சிறப்புவிருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார். உயர்கல்வி கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சேது. சுடலைமுத்து அவர்கள் தலைமையுரை வழங்கினார். அவர் பேசுகையில் சிறப்புவிருந்தினர், சிலப்பதிகாரமே வாழ்க்கையாக உடையவர். தொடர்ந்து சிலம்பு குறித்த ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். இவரை அழைத்துப் பேச வைப்பதில் பெருமையடைகிறோம். மாணவர்கள் இவருடைய சொற்பொழிவைக்



தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பு (31.05.19 – 1 & 2.06.19)

கற்பகம் உயர்கல்விக் கலைக் கழகத்தின் பன்னிரு திருமுறை ஆய்வு மையமும், திருப்பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றமும் இணைந்து 31.05.19 முதல் 1,2 .06.19 வரை கற்பகம் உயர்கல்விக் கலைக்கழக மேலாண்மைத் துறையிலுள்ள கருத்தரங்க அறையில் தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பினை நடத்தியது. பேரூர் தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர், முதுமுனைவர் ந.இரா.சென்னியப்பனார் அவர்கள், தொடக்கவுரை நிகழ்த்திப் பயிலரங்கினைத் தொடங்கிவைத்தார். கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் திரு.ப. குமரலிங்கம் அவர்கள், தமிழர்களின் வழிபாட்டு முறைகள், வாழ்வியல் சடங்குகள் போன்றவற்றைத் தமிழ் மந்திரங்களைக் கொண்டும், தமிழ் ஆகமங்களையும் கொண்டும் எவ்வாறு செய்வது என்பதையும், தேவாரத்தில் கூறப்பட்டுள்ள பூசாவிதிகளையும் விரிவாகத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். இரண்டாம் நாள் தமிழ் வழியில் பூசைசெய்வதற்கான நெறிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.



திருவள்ளூர் அறக்கட்டளை சொற்பொழிவு -23.01.2019

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்மன்றம் சார்பில், உலகப் பெரும்புலவன் வள்ளுவனின் சிந்தனைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் விதமாக **திருவள்ளூர் அறக்கட்டளை சொற்பொழிவு, 23-01-2019**, புதன் அன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு உயர்கல்வி கலைக்கழக வேந்தர் டாக்டர் இராச. வசந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்புச் சொற்பொழிவாளராக, **செந்தலை ந.கவுதமன்** அவர்கள் **கோயம்புத்தூர்**. கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.

சிறப்புரை – செந்தலை கவுதமன்



பொங்கல் விழா – 11.01.2019

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்த்துறையின் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா, 11.01.2019 வெள்ளிக் கிழமை, அன்று நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொங்கல் வைத்தல், உரியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்கள் மாணவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்தினைத் தெரிவத்தோடு அவர்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். விழாவில்

பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், கலைப்புல முதன்மையர், தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள் முதலியோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

தேசிய கருத்தரங்கம் – 22.12.2018
பெண்களின் குரல்

இலக்கியங்களில் ஒலிக்கும்

கற்பகம் உயர்கல்வி கலைக்கழக மொழித்துறையின் சார்பாக “ இலக்கியங்களில் ஒலிக்கும் பெண்களின் குரல்” என்னும் தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கானது 22.12.2018 அன்று காலை 10.00 மணியளவில் திருவள்ளூர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு உயர்கல்வி கலைக்கழக வேந்தர் டாக்டர் இராச. வசந்தகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். வரவேற்புரையை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப. தமிழரசி அவர்கள் நிகழ்த்தினார். கருத்தரங்கச் சிறப்பு விருந்தினராக, கேரளப் பல்கலைக்கழகம், காரியாவட்டம், பேராசிரியர் முனைவர் த. விஜயலட்சுமி அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு சொற்பொழிவாளர் முனைவர் த. விஜயலட்சுமி



பாரதி விழா: 2018

11-09-2018 கொங்குச்செல்வி, நாவரசி தெ. சாந்தாமணி
என்னும் மகாகவி

பாரதி





தமிழும் கோவையும் : தொடர் பயிலரங்கம்

நாள்	பேச்சாளர்	தலைப்பு
09-07-2018	திரு. சி.ஆர். இளங்கோவன்	தெரிந்த கோவை
தெரியாத கதை		
10-07-2018	திரு. வி.என். ராஜ்குமார்	உங்கள் குரலின்
விலையென்ன		
11-07-2018	திருமதி.மகேஸ்வரி சற்குரு	கோவையும்
இலக்கியமும்		
12-07-2018	திரு. வே. சக்தி	தமிழர் இசை
13-07-2018	திரு.க. காளிதாசன்	மேற்குமலைச் சாரல்

திரு. சி.ஆர். இளங்கோவன் அவர்களின் சிறப்புரை



பண்பலை அறிவிப்பாளர் திரு. வி.என். ராஜ்குமார் அவர்களின்
சிறப்புரை



தேடலும் தெளிதலும் அமைப்பு திருமதி.மகேஸ்வரி சற்குரு அவர்களின்
சிறப்புரை



நிமிர்வு கலைக்கூடம் திரு. வே. சக்தி அவர்களின் சிறப்புரை



ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு திரு.க. காளிதாசன் அவர்களின் சிறப்புரை



தமிழ்த்துறை - துறை சார் நிகழ்வுகள்

பொங்கல் விழா (12-01-2018)

கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத் தமிழ்த்துறையின் தமிழ் மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா, 12.01.2018 வெள்ளிக் கிழமை, அன்று நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் பொங்கல் வைத்தல், உரியடித்தல், கயிறு இழுத்தல் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கற்பகம் உயர்கல்வி கலைக்கழகத்தின் பதிவாளர் அவர்கள் மாணவர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்தினைத் தெரிவத்தோடு அவர்கள் வாழ்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். விழாவில் பல்கலைக்கழக வேந்தர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், கலைப்புல முதன்மையர், தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள் முதலியோரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

nghq;fy; tpoh -12.01.2018





